Thejo Engineering Limited

41 Cathedral Road, Chennai - 600 086. India T +91 44 42221900 F +91 44 42221910 thejo@thejo-engg.com www.thejo-engg.com



November 11, 2025

The Manager,
Listing Department,
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra Kurla Complex, Bandra (E),
Mumbai 400051.

Dear Sir/Madam,

Our Scrip Code: THEJO – EQ

Sub: Newspaper advertisement – Financial Results for the quarter and half-year ended 30th September, 2025

Ref: Regulation 47 of SEBI (LODR) Regulations, 2015

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, please find enclosed copies of the newspaper advertisement pertaining to the Financial Results of the Company for the quarter and half-year ended 30th September, 2025, published in the Newspapers [Business Standard (English language) and Makkal Kural (Tamil language)] on 11th November, 2025.

You are requested to kindly take the same on record and disseminate.

Yours truly,
For Thejo Engineering Limited,

V.A George Executive Chairman DIN 01493737



LGB FORGE LIMITED

Registered Office: 6/16/13 Krishnarayapuram Road, Ganapathy, Coimbatore-641 006 Ph: 0422 2532325 Fax: 0422 2532333 E-mail: secretarial@lgbforge.com Website: www.lgbforge.com CIN: L27310TZ2006PLC012830

	STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER/HALF YEAR ENDED 30.09.2025 Rs. in La										
		Q	luarter ended		Half Ye	Year ended					
	Particulars		30.06.2025		30.09.2025	30.09.2024	31.03.2025				
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)				
1	Total Income from operations	2,603.42	2,764.21	2,337.88	5,367.63	4,590.88	9,403.76				
2	Net Profit/(loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	(72.65)	88.12	(87.67)	15.47	(254.60)	(337.80)				
3	Net Profit/(loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	(72.65)	88.12	(87.67)	15.47	(39.25)	(122.45)				
4	and/or Extraordinary Items)	(72.65)	88.12	(87.67)	15.47	(39.25)	(122.45)				
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	(72.65)	88.12	(87.67)	15.47	(39.25)	(188.09)				
6 7	,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	2,382.02	2,382.02	2,382.02	2,382.02	2,382.02	2,382.02				
ľ	(a) Basic (b) Diluted	(0.03)* (0.03)*	0.04* 0.04*	(0.04)* (0.04)*	0.01* 0.01*	(0.02)* (0.02)*	(0.05) (0.05)				

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listin Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of the Stock Exchanges on which shares of the Company are listed, namely, www.bseindia.com and also available on the Company's website www.lgbforge.com. The same can also be accessed by scanning the QR code given below.

Place: Coimbatore Date: 10.11.2025



for LGB FORGE LIMITED RAJSRI VIJAYAKUMAR MANAGING DIRECTOR DIN: 00018244

THEJO

THEJO ENGINEERING LIMITED

Registered Office: 3rd Floor, VDS House, No. 41, Cathedral Road, Chennai-600 086. Ph: 044-42221900 Fax: 044-42221910; Email: investor@thejo-engg.com; Website: www.thejo-engg.com Extract of the Standalone and Consolidated Financial Results for the quarter and half-year ended 30th September, 2025

	Standalone						Consolidated					
Particulars	Quarter ended	Quarter ended	Quarter ended	Half-year ended	Half-year ended	Previous year ended	Quarter ended	Quarter ended	Quarter ended	Half-year ended	Half-year ended	Previous year ended
	30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025	30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025
	Audited	Unaudited	Audited	Audited	Audited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
Total Income from Operations	12627.56	11068.19	10161.59	23695.75	20147.70	43645.79	15310.64	13555.75	13343.59	28866.39	26396.77	55273.55
Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	2316.59	1277.35	1594.49	3593.94	3112.82	6733.68	1998.78	1330.77	1464.91	3329.55	2781.25	6816.99
Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)	2316.59	1277.35	1594.49	3593.94	3112.82	6733.68	1998.78	1330.77	1464.91	3329.55	2781.25	6816.99
Net Profit / (Loss) for the period after tax (after exceptional items)	1722.98	942.61	1182.90	2665.59	2312.23	5000.57	1410.87	975.87	1228.38	2386.74	2189.11	5230.99
Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1690.32	1019.87	1111.59	2710.19	2296.53	5002.42	1759.62	1280.54	1374.83	3040.16	2350.07	5186.66
Equity Share Capital	1084.64	1084.64	1084.27	1084.64	1084.27	1084.59	1084.64	1084.64	1084.27	1084.64	1084.27	1084.59
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year						25475.06						28693.30
Earnings per equity share of Face Value of Rs. 10/- each (for continuing and discontinued operations) (not annualised) (a) Basic (in Rs.)	15.89	8.69	10.91	24.58	21.38	46.17	13.92	8.69	10.99	22.61	19.89	46.07
(b) Diluted (in Rs.)	15.88	8.69	10.90	24.57	21.36	46.15	13.92	8.68	10.98	22.60	19.87	46.04

Place : Chennai Date: 10th November 2025

1) The above is an extract of the detailed format of financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Reguirements) Regulations, 2015 The full format of the financial results are available on the website of the Stock Exchange (www.nseindia.com) and also on the website of the Company at the following webpage https://www.thejo-engg.com/investors/FinancialResults. The same can be accessed by scanning the QR Code given below.

2) The financial results have been approved by the Board of Directors of the Company at their Meeting held on 10th November, 2025, after review by the Audit Committee. The standalone financial results have been audited and the consolidated financial results have been subjected to a limited review by M/s. Brahmayya & Co, Chartered Accountants, the Statutory Auditors of the Company.



For Thejo Engineering Limite V A George DIN 01493737

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL BENCH II, NEW DELHI (COMPANY PETITION (CAA) N0.46/2024)

In the matter of Scheme of Amalgamation of Bird Consultancy Services Private Limited and Bird Flight Services (India) Private Limited and their respective shareholders. BIRD CONSULTANCY SERVICES PRIVATE LIMITED, a company incorporated under the Companies Act, 1956 and being a company within the meaning of the Companies Act, 2013, having Corporate Identity Number U74140DL2004PTC131682 and its registered office at E-9, Connaugh House, Connaught Place, New Delhi-110001

ADVERTISEMENT OF NOTICE CONVENING MEETING OF UNSECURED CREDITORS OF BIRD CONSULTANCY SERVICES PRIVATE LIMITED

BIRD CONSULTANCY SERVICES PRIVATE LIMITED

NOTICE is hereby given that by an Order dated 17th September, 2025, the Hon'ble National Company Law Tribunal ("NCLT"), Bench II, New Delhi has directed to convene a meeting of the unsecured creditors ("Unsecured Creditors") of Bird Consultancy Services Private Limited, the Applicant abovenamed ("Transferor Company"), to be held for the purpose of considering, and it thought fit, approving, with or without modification, the proposed Scheme of Amalgamation with Bird Flight Services (India) Private Limited ("Transferee Company") of the Transferor Company Infection ("Techanem").

In pursuance of the said order and as directed therein, further Notice is hereby given that meeting of the Unsecured Creditors of the Transferor Company will be held through physical means on Saturday, 29th November, 2025 at C-587, Lower Ground Floor, Defence Colony, New Delhi 110024 at the time as mentioned hereunder when the said Unsecured Creditors are requested to attend

Sr No.	Day & Date	Time							
1.	Saturday, 29 th November, 2025	12:15 P.M. IST							
The meeting is convened through physical mode, as aforesaid, pursuant to the said Order dated 17" September, 2025 of the Hon'ble NCLT at C-587, Lower Ground Floor, Defence Colony,									

New Delhi - 110024. The NCLT has appointed (a) Hon'ble Justice (Retd.) Rekha Palli, to be the Chairperson of the said

meeting of the Unsecured Creditors of the Transferor Company and (b) Ms. Fiza Chopra, Advocat to be the Scrutinizer for the said meeting. TAKE FURTHER NOTICE that in terms of the said Order, the Unsecured Creditors of the Transfer

Company shall have the facility and option of voting on the resolution for approval of the Scheme by casting their votes by physical mode during their meeting on **29th November, 2025.** Only Unsecured Creditors whose names appear in the list of Unsecured Creditors of the Transferor Company as on the cut-off date, i.e., 17" September, 2025 shall be entitled to vote. The votes cast by the Unsecured Creditors shall be reckoned and scrutinized with reference to the list of Unsecured Creditors as on the cut-off date. The value of votes shall be in proportion to the amount due to them rom the Transferor Company as on the cut-off date.

The resolution for approval of the Scheme shall, if passed by a majority in number representir three-fourths in value of the Unsecured Creditors casting their votes, as aforesaid, shall be deeme to have been duly passed on the date of the meeting.

An Institutional/Corporate Unsecured Creditor (i.e. other than individuals HUFs, NRIs, etc., desirous of attending and voting, provided a duly signed and certified copy of the Board ol Directors/governing body resolution/ authorization etc. authorising their representative to attence and vote on their behalf is emailed to csd@bird.in at least 48 (Forty Eight) hours before the time of nolding the respective meeting.

Copy of the Notice convening meeting containing the said Scheme, Explanatory Statement pursuant to Section 230 (3) read with Section 232(2) of the Act along with all annexures to such statement can be obtained free of charge physically from the corporate office of the Transferor Company situated at E-9, Connaught House, Connaught Place, New Delhi 110001, during office hours on all working days between 10.00 a.m. and 5.00 p.m. prior to the date of the meeting.

hours on all working days between 10.00 a.m. and 5.00 p.m. prior to the date of the meeting. The Transferor Company has, on November 7", 2025 completed the dispatch of Notice along with the documents, as aforesaid to all the Unsecured Creditors whose names were appearing in the lists of Unsecured Creditors of the Transferor Company as on 17" September, 2025. Such notice along with the accompanying documents and details have been sent by email to the Unsecured Creditors who have not registered their Email IDs with the Transferor Company and physically by courier to the Unsecured Creditors who have not registered their Email IDs with the Transferor Company. Unsecured Creditors who have not registered their Email IDs with the Transferor Company so far may register the same by sending an email to csd@bird.in along with scanned copy of the request letter, duly signed, providing their email address and mobile number. It is clarified that Notice of the meeting, has in any event been already sent to them by courier, as aforesaid.

The result of the meeting shall be declared by the Chairperson of the meeting or a person authorized

The result of the meeting shall be declared by the Chairperson of the meeting or a person authorized by him on or before 02nd December, 2025, upon receipt of Scrutinizer's report and the same shall be displayed on the notice board of the Transferor Company at its registered office. The above mentioned Scheme, if approved at the aforesaid meeting, will be subject to the subsequent sanction of the Bench II, New Delhi of the Hon'ble NCLT.

Date: 7th November 2025 Gauray Bhatia Place: New Delhi



KANPUR PLASTIPACK LTD

Providing Solutions for Industrial Bulk Packaging

CIN: L25209UP1971PLC003444

Regd. Office: D-19-20, Panki Industrial Area, Kanpur - 208022 Ph.: +91 512 2691113-6; Fax: +91 512 2691117

Email: secretary@kanplas.com, website: www.kanplas.com







By Order of the Board

EXTRACT OF THE STANDALONE & CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & PERIOD ENDED 30th SEPTEMBER, 2025

			STAND	ALONE		CONSOLIDATED	
SI. No.	Particulars	Quarter ended 30.09.2025 Unaudited	Quarter ended 30.09.2024 Unaudited	Year ended 31.03.2025 Audited	Quarter ended 30.09.2025 Unaudited	Quarter ended 30.09.2024 Unaudited	Year ended 31.03.2025 Audited
1.	Total Income from continuing operations	16,609.77	15,357.80	64,271.47	16,655.97	15,361.06	64,311.56
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items) from continuing operations	1,005.74	227.82	2,389.13	1,051.89	249.86	2,434.66
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) from continuing operation	1,005.74	227.82	1,227.20	1,051.89	249.86	1,272.73
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) from continuing operation	755.95	144.30	1,069.86	794.40	166.34	1,110.54
5.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) from discontinuing operation	(21.25)	-	-	(21.25)	-	-
6.	Net Profit / (Loss) for the period after tax from continuing & discontinuing operation	734.70	144.30	1,069.86	773.15	166.34	1,110.54
7.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	734.70	144.30	1,082.64	773.15	171.04	1,119.18
8.	Equity Share Capital	2,323.38	2,147.38	2,248.18	2,323.38	2,147.38	2,248.18
9.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of previous year	-	-	18,277.66	-	-	18,307.81
10.	Earning per Share (of ₹ 10/-each) (for continuing operations)						
	-Basic	3.25	0.67	4.92	3.42	0.77	5.11
	-Diluted	3.25	0.67	4.92	3.42	0.77	5.11
	(for discontinuing operations)						
	-Basic	(0.09)	-	-	(0.09)	-	-
	-Diluted	(0.09)	-	-	(0.09)	-	-
	(for continuing and discontinuing operations)						
	-Basic	3.16	0.67	4.92	3.33	0.77	5.11
	-Diluted	3.16	0.67	4.92	3.33	0.77	5.11
	1						

Notes: 1. The above results of the Company were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 10.11.2025 and a Limited Review was carried by the Statutory Auditors of the Company. 2. The figures of previous period/year have been re-grouped/re-arranged and /or recast wherever found necessary to confirm with the figures of the current year. 3. The above is the extracts of the detailed format of unaudited guarterly financial results as filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full Quarterly/Year to date Financial Results are available on the Stock Exchanges website at www.bseindia.com, www.nseindia.com and on the company's website www.kanplas.com. 4. Consequent to the inprinciple approval of the Stock Exchanges (BSE and NSE) dated 20.10.2025, the company has allotted 3,33,700 equity shares to Mr. Manoj Agarwal (Promoter and Chairman cum Managing Director of the company) on 01.11.2025 against the acquisition of 76.19% holding of M/s. Valex Ventures Limited (UK). Consequently, Valex Ventures Limited has become the subsidiary company and its accounts will be consolidated w.e.f next quarter.

Place : Kanpur

Dated: 10.11.2025



For and on behalf of the Board of Directors (Manoj Agarwal)

Chairman cum Managing Director

Graphite India Limited

Regd. Office: 31, Chowringhee Road, Kolkata - 700 016 Telephone No: 91 33 40029600; Fax No: 91 33 40029676 Email Id: gilro@graphiteindia.com; Website: www.graphiteindia.com CIN: L10101WB1974PLC094602

Extract of Financial Results for the guarter and half year ended 30th September, 2025

		v s	Standalone		Consolidated				
C I		Quarter ended	Half Year ended	Quarter ended	Quarter ended	Half Year ended	Quarter ended		
SI. No.	Particulars	30th September, 2025	30th September, 2025	30th September, 2024	30th September, 2025	30th September, 2025	30th September, 2024		
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)		
1	Total Income from Operations	801	1,590	752	818	1,633	811		
2	Net Profit/(Loss) for the period/year (before tax, Exceptional and/or Extraordinary items)	121	299	232	105	272	252		
3	Net Profit/(Loss) for the period/year before tax (after Exceptional and/or Extraordinary items)	121	299	232	105	272	252		
4	Net Profit/(Loss) for the period/year after tax (after Exceptional and/or Extraordinary items)	92	237	182	76	209	194		
5	Total Comprehensive Income for the period/year [Comprising Profit/(Loss) for the period/year (after tax) and Other Comprehensive Income (after tax)]	91	236	181	83	232	204		
6	Equity Share Capital	39	39	39	39	39	39		
7	Other Equity	-	_		-	-	-		
8	Earnings/(Loss) Per Share (EPS) (of ₹ 2/- each)								
	- Basic EPS (₹)	4.70	12.13	9.28	3.91	10.78	10.00		
	- Diluted EPS (₹)	4.70	12.13	9.28	3.91	10.78	10.00		

Note:

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as modified by circular No. CIR/CFD/FAC/62/2016 dated 5th July, 2016. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites (www.nseindia.com / www.bseindia.com) and on the Company's website (www.graphiteindia.com).

By Order of the Board For Graphite India Limited K. K. Bangur Chairman DIN: 00029427



SOLAR INDUSTRIES INDIA LIMITED

CIN: L74999MH1995PLC085878

Registered Office: "Solar" House 14, Kachimet, Amravati Road, Nagpur - 440023. Maharashtra, India. **Tel:** + 91 712 6634555, **Fax:** + 91 712 22500200, Email: investor.relations@solargroup.com, Website: www.solargroup.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

					(\ 11	n Crores, except	per share data
ļ			Standalone			Consolidated	
Sr.		Quarter Ended	Half Year Ended	Quarter Ended	Quarter Ended	Half Year Ended	Quarter Ended
No.	Particulars	30.09.2025	30.09.2025	30.09.2024	30.09.2025	30.09.2025	30.09.2024
ļ	<u>'</u>		Unaudited			Unaudited	
!		(1)	(2)	(3)	(1)	(2)	(3)
1	Total Income from Operations (net)	1,181.80	2,598.62	937.13	2111.40	4295.11	1746.28
2	Net Profit for the period after tax	234.95	514.47	177.46	361.45	714.07	303.78
3	Total Comprehensive Income for the period (after tax)	246.95	526.89	186.82	419.40	828.04	296.05
4	Paid-up Equity Share Capital (Equity share of ₹ 2/- each)	18.10	18.10	18.10	18.10	18.10	18.10
5	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	-	-
6	Earning per Share (Face value of ₹ 2 /-) (not annualised)						
	a) Basic:	25.96	56.85	19.61	38.12	75.55	31.59
. !	b) Diluted:	25.96	56.85	19.61	38.12	75.55	31.59

Place : Nagpur

Date : November 10, 2025

The unaudited Consolidated and Standalone Financial Results for the quarter and half year ended September 30, 2025 of SOLAR INDUSTRIES INDIA LIMITED (the "Company") have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on November 10, 2025. The Company confirms that its statutory auditors have issued limited review report opinion on the respective standalone and consolidated financial results for the quarter and half year ended September 30, 2025.

The Company has identified 'Explosives its Accessories and related services', as its only reportable segment as defined under Ind AS

108 - Operating Segments.

Previous period figures have been regrouped, as considered necessary, to conform with current period presentation.

The above is an extract of the detailed format of statement of Unaudited Financial Results for the quarter and half year ended on September 30, 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the quarter and half year ended on September 30, 2025 are available on the Stock Exchange websites at: (www.nseindia.com) and (www.bseindia.com) and on the Company`s website at: (www.solargroup.com).

for Solar Industries India Limited

Manish Nuwal Managing Director & CEO DIN - 00164388

Date: 10th November, 2025



ஆர்.எம்.கே. பொறியியல் – தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; கலந்துரையாடல்

சென்னை நவ. 11– சென்னையை அடுத்த புதுவாயலில் உள்ள உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ''மேஸ்ட்ரோ ஸ்டீல் மாணவரும், டீடெய்லிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்'' பிராந்திய தரத் தலைவர் மூத்த திட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். சங்கச் செயலாளர் டாக்டர் என்.ஹரிகரன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

நிகழ்ச்சிக்கு ஆர்.எம்.கே. குழுமங்களின் 🧻 கல்விக் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலானர் எலமஞ்சி பிரதீப், ஆலோசகர்கள் டி.பிச்சாண்டி, டாக்டர் என்.சுரேஷ்குமார், டீன்கள் டாக்டர் கே.ராமர் டாக்டர் கே.சிவராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்விக் குழுமங்களின் நிறுவனர் கலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். கல்லூரியின் செய்திமடல் "அல்மா கனெக்ட் வெளியிட்டு சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வாழ்த்திப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில். 'நாட்டின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியம் வாய்ந்தது. நீங்கள் படிக்கும் சிறந்த போது மாணவர்களாக இருந்தவர்கள் தான் இன்று தொழில் பல்வேறு முனைவோர்களாகவும்,

வி.மனோகரன், கல்லூரி முதல்வர் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பதை அலங்கரித்துக் பொழுது காணும் எங்களது கல்வி நிறுவனத்திற்கும் பெருமையாக உள்ளது. மிகவும் உங்களை காணும் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பல்வேறு துறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் துறைகளில் நடந்து வரும் புதிய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் ஏ.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

காந்தி, நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: கடலூர் கலெக்டர் வழங்கினார்

ஆட்சியர் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் காந்தியடிகள் மற்றும் **ஜவகர்லால்நே**ரு ஆகியோர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆதித்யா செந்தில்குமார் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: காந்தியடிகள் பிறந்த நாளினை முன்னிட்டு 09.10.2025 அன்றும், ஜவகர்லால்ந<u>ே</u>ரு பிறந்தநாளினை முன்னிட்டு 10.10.2025 அன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்

நடைபெற்றது. மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் பள்ளி அளவில் அன்றும், 14.10.2025 மற்றும் கல்லூரி அளவில் 15.10.2025 அன்று நடைபெற்றது.

மற்றும்

காந்தியடிகள்

ஆகியோர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் . போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000 இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ељ.2,000 என்ற வகையிலும், மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகை ரூ.2000 வகையில் இன்றைய தினம்



மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ељ.48,000 மதிப்பீட்டிலான

மாவட்ட மேலும் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000 இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என்ற

வகையில் இன்றைய தினம் 9 மாணவ மாணவிகளுக்கு மொத்தம் ரூ.66,000 பரிசுத்தொகை மதிப்பீட்டிலான வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மு.சுப்புலெட்சுமி, துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் முகமது சதக் அறிவில் மற்றும் கலை கல்லூரியில் தேர்தல் நிலை அலுவலர்கள் மற்றும் தோதல் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார் துணை ஆணையா அஃதாப் ரசூல் . வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மண்டல அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான சுரேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் தேர்தல் நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



பாக்கம் கிராமத்தில் சிறகு சிறுவர்கள் விடுதி திறப்பு விழா

சென்னை, நவ. 11– சென்னை. அஞ்சநேய சிவலிங்கபுரம், பாக்கம் கிராமத்தில் சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட், டி.பி. வேர்ல்ட் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய சிறகு சிறுவர்கள் விடுதி திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம், தாட்கோ நிர்வாக இயக்குநர் கே. எஸ். கந்தசாமி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தியா டி.பி. வேர்ல்ட் மண்டல இயக்குநர் சி. எம். விருந்தினராக முரளீதரன் சிறப்பு பங்கேற்றார்.

புதியதாக திறக்கப்பட்ட சிறுவர்கள் விடுதி முழுமையாக சூரிய ஆற்றலால் இயங்கும் பசுமை கட்டிடம் ஆகும்; மேலம், "Zero Waste Policy" மேலும், அம்ப்படையில் செயல்படுகிறது. சிறகு விழாவில் மாண்டி சோரி பள்ளி மாணவர்கள் நடத்திய இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. அவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் உறுதியை பிரதிபலித்தன. இந்தியா டி.பி. வேர்ல்ட் மண்டல இயக்குநர் சி. எம். முரளீதரன் பேசுகையில், "சுயம் சாரிட்டபிள்

விவாங்கள்

காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு முன்)

செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்

காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன்)

காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)

ரிசா்வ்கள் (மறுமதிப்பீடு ரிசா்வ்கள் நீங்கலாக)

ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒன்று ரூ.10/–)

காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்)

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள

விலக்கு அயிட்டங்கள்

சமபங்கு மூலதனம்

₂. டைலூட்டப்

தேதி: 10 நவம்பர், 2025

டிரஸ்ட் மற்றும் சிறகு மாண்டிசோரி பள்ளியுடன் இணைந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கான தரமான கல்வியை மேம்படுத்துவதில் பங்கேற்பதில் டி.பி. சிறுவர்களின் பெருமை கொள்கிறது. விடுதி விரிவாக்கத்திற்கும் ஆதரவிற்கும் எங்களது பங்களிப்பு, பாதுகாப்பான மற்றும் ஆதரவான கல்வி சூழலை உருவாக்கும் எங்கள் உறுதியை வலியுறுத்துகிறது. கல்வி அனைத்தையும் மாற்றுகிறது, அந்த மாற்றத்தின் ஒரு பெருமை பகுதியாக இருப்பதில் கொள்கிறோம்" என்றார்.

மேலும் டி.பி. வேர்ல்ட் அதிகாரி (மெரைன் சர்வீசள் பிரிவு) கிஸ்னா யாதவ் பேசினார்.

செயம் சாரிட்டபின் டிரஸ்ட் அதிகாரி நன்றி தெரிவித்து பேசுகையில், சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இது சிறகு மாண்டிசோரி பள்ளி வழியாக பாடத்திட்டத்தில் இலவசக் கல்வி வழங்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது. அவர்களின் இடையறாத முயற்சிகளால் குழந்தைகளின் வாழ்க்கை உயர்த்தப்பட்டு, அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களித்து வருகின்றது என்றார்.

(ழடிந்க

காலாண்டு

யாகாதது)

30.09.2025

4.97

4.97

4.97

1500.00

(698.62)

0.03

0.03



சிதம்பரம் அருள் நர்சிங் ஹோமில் மகளிர் நல முகாம்

சிதம்பரம், நவ 10– சிதம்பரம் அருள் நர்சிங் ஹோமில் பிங்க் அக்டோபரை முன்னிட்டு மகளிர் நல முகாம் நடைபெற்றது.

முகாமில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி குறித்தும், எலும்புரை குறித்து விழிப்புணர்வும் டாக்டர் பிருந்தா மற்றும் டாக்டர் பத்மினி ஆகியோர் தலைமையில் நடந்தது.

முகாமில் டாக்டர் பவித்ரா பாலகிருஷ்ணன் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பு மற்றும் எச்பிவி தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேலும் டாக்டர் மணிகண்டராஜன் எலும்பு நலம் குறித்து விளக்கிப் பேசினார்.

முகாமில் இலவச பாப் ஸ்மியர், ஹீமோகுளோபின், ரேண்டம் பிளட் ஷுகர் பரிசோதனைகள் நடைபெற்றன. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆலோசனை, மார்பக சுய பரிசோதனை மற்றும் எலும்பு ஆரோக்கியம் குறித்த தனிப்பயன் வழிகாட்டல் வழங்கப்பட்டது. மேலும் எலும்பு அடர்த்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிப்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இளம் பெண்கள் தங்கள் பெற்றோருடன் இணைந்து எச்பிவி தடுப்பூசி செலுத்த வந்தது, சமூகத்தில் நோய்த்தடுப்பு விழிப்புணர்வை உணர்த்தும் சிறந்த அடையாளமாக அமைந்தது.



நேரு

Manali Petrochemicals Limited No. 88, Mount Road, Guindy, Chennai - 600 032. Website: <u>www.manalipetro.com</u> Telefax: 044 - 2235 1098

EXTRACT FROM THE STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED 30.09.2025

				[₹ in Lakh]			
	Consolidated						
Particulars	Quarte	r ended	Six Months ended	Year ended			
	30.09.2025	30.09.2024	30.09.2025	31.03.2025			
		Unaudited		Audited			
Total Income	26,094	23,601	50,363	92,163			
Net Profit for the period (before Tax, Exceptional and Extraordinary Items)	2,197	55	4,193	4,526			
Net Profit for the period before Tax (after Exceptional and Extraordinary Items)	2,099	55	4,095	4,205			
Net Profit for the period after Tax (after Exceptional and Extraordinary Items)	1,815	20	3,249	2,931			
Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)]	3,832	900	5,572	4,566			
Equity Share Capital (Face value of ₹ 5/- each)	8,603	8,603	8,603	8,603			
Other Equity excluding Revaluation Reserves as at 31st March				1,00,842			
Earnings Per Share (EPS) of ₹ 5/- each (Basic and Diluted) (Not annualised)	1.06	0.01	1.89	1.70			

Note: 1. Additional information on Standalone Financial Results pursuant to proviso to Reg. 47 (1) (b)

Particulars	Quarte	r ended	Six Months ended	Year ended
Fatticulars	30.09.2025	30.09.2024	30.09.2025	31.03.2025
		Unaudited		Audited
Total Income	18,884	16,926	35,888	66,927
Profit Before Tax	19	(1,408)	433	(977)
Profit After Tax	18	(1,072)	322	(874)
Total Comprehensive Income	18	(1,075)	319	(887)

2. The above is an extract of the detailed format of quarterly and six months ended results of the Company filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Six Months ended Financial Results is available in the website of the Company www.manalipetro.com and the websites of the

NSE URL - https://www.nseindia.com/get-quotes/equity?symbol=MANALIPETC

BSE URL - https://www.bseindia.com/stock-share-price/manali-petrochemical-ltd/manalipetc/500268/

By order of the Board For Manali Petrochemicals Limited

R. Chandrasekar Managing Director & CEO - MPL Group DIN 06374821



தேஜோ இன்ஜீனியரிங் லிமிடெட் பதிவு அலுவலகம்: எண். 41, கதீட்ரல் ரோடு, சென்னை–600 086.

CIN: L27209TN1986PLC012833 | Ph:044-42221900 Fax:044-42221910 | Email:investor@thejo-engg.com | Website:www.thejo-engg.com

செப்டம்பர் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் வேறுவிதமாக கூறப்பட்டாலன்றி அனைத்து புள்ளிவிவரங்களும் ரூ. லட்சங்களி

Place: Chenna

Date: November 10, 2025

	தனியானது						ஒருங்கிணைந்தது					
0	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த கடந்தாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த கடந்தாண்டு
விவரங்கள்	30/09/2025	30/06/2025	30/09/2024	30/09/2025	30/09/2024	31/03/2025	30/09/2025	30/06/2025	30/09/2024	30/09/2025	30/09/2024	31/03/2025
	தணிக்கை யானது	தணிக்கை யாகாதது	தணிக்கை யானது	தணிக்கை யானது	தணிக்கை யானது	தணிக்கை யானது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யானது
செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	12627.56	11068.19	10161.59	23695.75	20147.70	43645.79	15310.64	13555.75	13343.59	28866.39	26396.77	55273.55
நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி மற்றும் தனிப்பட்ட வகைகளுக்கு முன்)	2316.59	1277.35	1594.49	3593.94	3112.82	6733.68	1998.78	1330.77	1464.91	3329.55	2781.25	6816.99
வரிக்கு முன் நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (தனிப்பட்ட வகைகளுக்கு பின்)	2316.59	1277.35	1594.49	3593.94	3112.82	6733.68	1998.78	1330.77	1464.91	3329.55	2781.25	6816.99
வரிக்கு பின் நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (தனிப்பட்ட வகைகளுக்கு பின்)	1722.98	942.61	1182.90	2665.59	2312.23	5000.57	1410.87	975.87	1228.38	2386.74	2189.11	5230.99
நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (நடப்பு காலத்திற்கு வரிக்குப் பின் லாபம்/(நஷ்டம்) மற்றும் வரிக்கு பின் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது)	1690.32	1019.87	1111.59	2710.19	2296.53	5002.42	1759.62	1280.54	1374.83	3040.16	2350.07	5186.66
சம பங்கு மூலதனம்	1084.64	1084.64	1084.27	1084.64	1084.27	1084.59	1084.64	1084.64	1084.27	1084.64	1084.27	1084.59
முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பில் காட்டப்பட்டுள்ளபடி இருப்புக்கள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தவிர)						25475.06						28693.30
ஒவ்வொன்றும் ரூ.10/– முக மதிப்புள்ள ஒரு சம பங்கிற்கான சம்பாத்தியம் (தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட செயல்பாடுகள்) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை)												
(a) அடிப்படை (ரூபாயில்)	15.89	8.69	10.91	24.58	21.38	46.17	13.92	8.69	10.99	22.61	19.89	46.07
(b) நீா்த்தது (ரூபாயில்)	15.88	8.69	10.90	24.57	21.36	46.15	13.92	8.68	10.98	22.60	19.87	46.04

குறிப்பு: SEBI (பட்டியலிடுதல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு/ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டு/ஆண்டுக்கான முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் (www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் (www.challanicapital.com) ல் உள்ளது மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு, 10 நவம்பர் 2025–ல் நடந்த இயக்குநர்கள்

சல்லானி கேபிடல் லிமிடெட்

(முன்னர் இந்தோ ஏஷியா பைனான்ஸ் லிமிடெட்)

CIN: L65191TN1990PLC019060

பதிவு அலுவலகம் : எண். 15, நியூ கிரி சாலை, தி.நகர், சென்னை – 600 017. Tel: 044- 2834 2111 | mail: info@challanicapital.com | Website: www.challanicapital.com 30 செப்டம்பர், 2025ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்.

குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



இயக்குனர்கள் குழு சார்பாக ஒப்பம்/-பதம் ஜெ சல்லானி நிர்வாக இயக்குநர்

(ரூ. லட்சத்தில்

(மடிந்த

காலாண்டு

(தணிக்கை

யாகாதது)

30.09.2024

66.91

35.62

35.62

35.62

1500.00

(882.29)

0.24

0.24

இடம் : சென்னை தேதி : நவம்பர் 10, 2025

(மடிந்த

ஆண்டு

யானது)

274.35

185.78

185.78

185.78

1500.00

(747.97)

1.24

1.24

31.03.2025

(தணிக்கை

நுப்புகள்: . மேலே உள்ளவை செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015–ன் விதிமுறை 33–ன் கீழ் பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாகும். நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் பங்குச் சந்தை இணையதளம் (www.nseindia.com) மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில், https://www.thejo-engg.com/investors/FinancialResults என்ற இணைய பக்கத்திலும் கிடைக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் அவற்றை பார்க்கலாம். 1. தணிக்கைக் குழுவின் மதிப்பாய்வுக்குப் பிறகு, நவம்பர் 10, 2025 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு மாக்கிக்கப்பட்டுள்ளன. மெசர்ஸ் பிரம்மய்யா & கோ, பட்டய கணக்காளர்களால் தனியான முடிவுகள் தணிக்கை செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



குழுவின் ஆணைப்படி தேஜோ இன்ஜீனியரிங் லிமிடெட்டிற்காக வி ஏ ஜார்ஜ் செயல் தலைவர் DIN 01493737